

DEPARTMENTAL EXAMINATIONS (COMPUTER BASED TEST)
Name of the Test

Departmental Test in Commercial Taxes Acts – Part – II(Without Books)	145
--	-----

Maximum Time: Two Hour

Maximum Marks: 80

IMPORTANT INSTRUCTIONS

OBJECTIVE TYPE

கொள்குறி வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்கத் தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கவனமாகப் படிக்கவும்.

1. This computer based Test contains 80 number of questions in objective Type. இந்தக் கணினி வழித் தேர்வானது, 80 கொள்குறி வகையிலான வினாக்களைக் கொண்டது.
2. Answer all questions. Each question carries one mark
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும் ஒவ்வொரு வினாவும் ஒரு மதிப்பெண் உடையது.
- 3 In case of doubt, English version is the Final.
வினாக்களில் சந்தேகம் இருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.
4. Words of masculine gender in these questions shall, where the context so require, be taken to include feminine gender.
இந்த வினாக்களில் இடம் பெற்றுள்ள ஆண் பாலினத்தவரின் வார்த்தைகளில் தேவைப்படின், சூழலுக்கேற்ப பெண் பாலினத்தவரின் வார்த்தைகளும் அடங்கும்.
5. Before answering the questions in CBT, candidates should read the following instructions displayed in the monitor:
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விற்கு விடையளிக்கத் தொடங்கும் முன் கணினியின் திரையில் தோன்றும் அறிவுரைகளை கவனமாகப் படிக்கவும்.
 - a) One question will be displayed on the screen at a time.
ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினித் திரையில் தோன்றும்.
 - b) Time available for you to complete the examination will be displayed through a countdown timer in the top right-hand corner of the screen. It will display

1. Which section of the TNGST Act 2017 explains the persons liable for Registration?
 TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு கட்டாயம் பதிவு செய்ய வேண்டியவர்கள் பற்றி விளக்குகிறது?
- (A) 22 (B) 32
 (C) 42 (D) 52
2. Which section of the TNGST Act 2017 explains the procedure for registration?
 TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு பதிவு செய்யும் வழிமுறைகளை விளக்குகிறது?
- (A) 25 (B) 35
 (C) 45 (D) 55
3. TNGST Act 2017 Section 26 explains about
 TNGST சட்டம் 2017ன் பிரிவு 26 விளக்குவது _____.
- (A) Compulsory Registration
 கட்டாய பதிவு
 (B) Deemed Registration
 பதிவு செய்யப்பட்டதாக கருதப்பட்டது
 (C) Voluntary Registration
 தன்னார்வ பதிவு
 (D) Cancellation of Registration
 பதிவு நீக்கம்
4. Cancellation of GSTIN may be done under _____ section of the TNGST Act 2017.
 GSTIN பதிவு நீக்கம் TNGST சட்டம் 2017ன் _____ பிரிவின்படி மேற்கொள்ளலாம்.
- (A) 9 (B) 19
 (C) 29 (D) 39
5. Which section of the TNGST Act 2017 prohibits the collection of tax by unauthorised persons?
 TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு அங்கீகரிக்கப்படாத நபர்கள் வரி வசூல் செய்வதை தடை செய்கிறது?
- (A) 25 (B) 30
 (C) 32 (D) 42

6. In which of the following place the Registered person should keep and maintain the accounts and other records?

பதிவுபெற்ற வணிகர் தமது வணிகம் தொடர்பான கணக்குகள் மற்றும் இதர ஆவணங்களைக் கீழ்க்காணும் எந்த இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும்?

- (A) Factory
தொழிற்கூடம்
- (B) Home
இல்லம்
- (C)** Principal place of business
முதன்மை வணிக இடம்
- (D) Store room
கிட்டங்கி

7. Which section of the TNGST Act 2017 explains the definitions?

TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு வரையறைகள் பற்றி விளக்கிறது?

- (A) 1
(B) 2
- (C) 3
(D) 4

8. The activities specified in which schedule are treated as supply?

எந்த பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகள் விநியோகம் (supply) எனக்கருதப்படுகின்றன?

- (A)** Schedule I
பட்டியல் I
- (C) Schedule III
பட்டியல் III
- (B) Schedule II
பட்டியல் II
- (D) Schedule IV
பட்டியல் IV

9. Which of the following commodity not levied under TNGST Act 2017?

கீழ்க்காணும் எந்த பொருளுக்கு TNGST சட்டம் 2017ன் படி வரி விதிக்கப்படுவதில்லை?

- (A) Copper
தாமிரம்
- (C) Gold
தங்கம்
- (B) Silver
வெள்ளி
- (D)** Petroleum Crude
பெட்ரோலியம்

10. What is the rate of tax under composition levy to a manufacturer?
உற்பத்தியாளர்களுக்கு இணை திட திட்டம் (composition scheme) கீழ் செலுத்த வேண்டிய வரி விகிதம் என்ன?
- (A) 1%
(B) 2%
(C) 5%
(D) 12%
11. Which of the following document is necessary to claim ITC?
ITC கோருவதற்கு கீழ்க்காணும் எந்த ஆவணம் தேவைப்படும்?
- (A) Credit note
கடன் குறிப்பு
(C) Lorry receipt
லாரி ரசீது
- (B) E-way bill
இ.வே பில்
(D) Tax invoice
வரி விலைப்பட்டியல்
12. What is the threshold limit of turnover of taxable inter-state supply to get registered under TNGST Act 2017?
TNGST சட்டம் 2017ன் கீழ் பதிவு செய்ய குறைந்தபட்ச வரிவிதிப்பு பொருட்களின் வெளிமாநில விநியோகத்தின் விற்றுமுதல் எவ்வளவு?
- (A) Person making any inter-state taxable supply
வரிவிதிப்பு பொருளின் ஏதேனும் ஒரு வெளிமாநில விநியோக தொகை
(B) Rs. 5 Lakhs
ரூ. 5 இலட்சம்
(C) Rs. 10 Lakhs
ரூ. 10 இலட்சம்
(D) Rs. 20 Lakhs
ரூ. 20 இலட்சம்
13. To get registered under the TNGST Act 2017 the following card is mandatory
TNGST சட்டம் 2017ன் கீழ் பதிவு செய்ய கீழ்க்காணும் எந்த அட்டை கட்டாயம் ஆகும்?
- (A) Aadhar card
ஆதார் அட்டை
(C) PAN card
நிரந்தர கணக்கு எண் அட்டை
- (B) EPIC
வாக்காளர் அட்டை
(D) Ration card
குடும்ப அட்டை

14. Which section of the TNGST Act 2017 explains about the Annual Return?
TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு ஆண்டு நமுனா தாக்கல் செய்வது குறித்து விளக்குகிறது?
- (A) 24 (B) 34
(C) 44 (D) 54
15. Under Section 50 of the TNGST Act 2017 the Interest rate not exceeding
TNGST சட்டம் 2017ன் பிரிவு 50ன் படி வட்டி விகிதம் எதற்கு மேற்படக்கூடாது?
- (A) 12% (B) 15%
(C) 18% (D) 20%
16. Which section of the TNGST Act 2017 explains about TDS?
TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு TDS தொடர்பாக விளக்குகிறது?
- (A) 25 (B) 31
(C) 41 (D) 51
17. Which section of the TNGST Act 2017 explains the refund of tax?
TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு திருப்புத் தொகை பற்றி விளக்குகிறது?
- (A) 24 (B) 34
(C) 54 (D) 64
18. Under section 57 of the TNGST Act 2017 the Government constituted a fund called
TNGST சட்டம் 2017ன் பிரிவு 57ன் படி அரசால் உருவாக்கப்பட்ட நிதி
- (A)** Consumer welfare fund (B) Dealer welfare fund
நுகர்வோர் நல நிதி வணிகர் நல நிதி (Dealer)
(C) Staff welfare fund (D) Traders welfare fund
பணியாளர் நல நிதி வணிகர்கள் நல நிதி

19. Under Section 39 of the TNGST Act 2017 every registered person files _____ return.
TNGST சட்டம் 2017ன் பிரிவு 39ங்படி ஒவ்வொரு பதிவு பெற்ற வணிகரும் தாக்கல் செய்யும் நமுனா _____.
- (A) Monthly return
மாதாந்திர நமுனா
(C) Final return
இறுதி நமுனா
- (B) Annual return
ஆண்டு நமுனா
(D) Half Yearly return
அரையாண்டு நமுனா
20. GST Practitioners are explained in _____ section of the TNGST Act 2017.
GST பயிற்சியாளர் _____ பற்றி விளக்கும் TNGST சட்டம் 2017ன் பிரிவு.
- (A) 28
(C) 48
- (B) 38
(D) 58
21. What is the time limit to file the final return under TNGST Act 2017?
TNGST சட்டம் 2017ன் படி இறுதி நமுனா எந்த காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்?
- (A) Within 1 month
1 மாதத்திற்குள்
(C) Within 3 months
3 மாதங்களுக்குள்
- (B) Within 2 months
2 மாதங்களுக்குள்
(D) Within 4 months
4 மாதங்களுக்குள்
22. TNGST Act 2017 explains tax dues means
TNGST சட்டம் 2017ன் வரி நிலுவை என்பதை விளக்குவது
- (A) Late fee
தாமத கட்டணம்
(B) Interest
வட்டி
(C) Penalty
தண்டத் தொகை
- (D) CGST and SGST
CGST (மத்திய சர்க்கு மற்றும் சேவை வரி) மற்றும் SGST (மாநில சர்க்கு மற்றும் சேவை வரி)

23. What is the rate of tax collected by the Electronic Commerce Operator under sec 52 of TNGST Act?
- TNGST சட்டப் பிரிவு 52-ன் படி Electronic Commerce Operator (TCS) ஆல் வசூலிக்கப்படும் வரி விகிதம் என்ன?
- (A) Not exceeding 1%
1%க்கு மிகாமல்
- (C) Not exceeding 5%
5%க்கு மிகாமல்
- (B) Not exceeding 3%
3%க்கு மிகாமல்
- (D) Not exceeding 12%
12%க்கு மிகாமல்
24. A registered person may claim refund of any unutilized Input Tax Credit at the end of
 பதிவு செய்யப்பட்டவர் தனது பயன்படுத்தாத ITC ஜ எந்த கால முடிவிற்குள் திருப்புத் தொகையாக கோரலாம்?
- (A) any tax period
ஏதேனும் வரி காலம்
- (C) half yearly
அரையாண்டு
- (B) quarterly
காலாண்டு
- (D) financial year
நிதி ஆண்டு
25. What is the time limit to complete the refund process under TNGST Act 2017?
 TNGST சட்டம் 2017ன் படி திருப்புத் தொகை நடைமுறைகள் எந்த கால அளவிற்குள் முடிவு செய்யப்பட வேண்டும்?
- (A) Within 60 days
60 நாட்களுக்குள்
- (C) Within 120 days
120 நாட்களுக்குள்
- (B) Within 90 days
90 நாட்களுக்குள்
- (D) Within 150 days
150 நாட்களுக்குள்
26. Under TNGST Act 2017 the rate of interest to be paid for delayed refund is
 TNGST சட்டம் 2017ன் படி காலதாமதமாக வழங்கப்படும் திருப்புத் தொகைக்கு வழங்கப்படக்கூடிய வட்டி சதவீதம் _____.
- (A) Not exceeding 3%
3%க்கு மிகாமல்
- (C) Not exceeding 5%
5%க்கு மிகாமல்
- (B) Not exceeding 4%
4%க்கு மிகாமல்
- (D) Not exceeding 6%
6%க்கு மிகாமல்

27. Under TNGST Act 2017, the rate of interest to be paid for the delayed refund based on the Appellate Authority Order is _____.
TNGST சட்டம் 2017ன் படி மேல்முறையீட்டு ஆணையின் படி வழங்கப்படும் திருப்புத் தொகை காலதாமதமானால் அதற்கு வழங்கப்பட வேண்டிய வட்டி சதவீதம் _____.
- (A) Not exceeding 7%
7%க்கு மிகாமல்
 (B) Not exceeding 8%
8%க்கு மிகாமல்
 (C) Not exceeding 9%
9%க்கு மிகாமல்
 (D) Not exceeding 10%
10%க்கு மிகாமல்
28. Section 59 of the TNGST Act 2017 defines the following
TNGST சட்டம் 2017ன் பிரிவு 59 விளக்குவது கீழ்க்காண்பனவற்றுள் எதனை?
 (A) Self-Assessment
சுய வரிவிதிப்பு
 (B) Provisional Assessment
தற்காலிக வரிவிதிப்பு
 (C) Summary assessment
சுருக்க வரிவிதிப்பு
 (D) Final assessment
இறுதி வரிவிதிப்பு
29. What is the time limit to file the refund applications under TNGST Act 2017?
TNGST சட்டம் 2017ன் படி திருப்புத்தொகை விண்ணப்பம் தாக்கல் செய்ய கால அளவு என்ன?
 (A) Within 1 year
1 ஆண்டுக்குள்
 (B) Within 2 years
2 ஆண்டுக்குள்
 (C) Within 3 years
3 ஆண்டுக்குள்
 (D) Within 4 years
4 ஆண்டுக்குள்
30. What is the time limit to pass provisional assessment under TNGST Act 2017 from the date of receipt of request?
TNGST சட்டம் 2017ன் படி வேண்டுகோள் பெறப்பட்ட நாளிலிருந்து எத்தனை நாட்களுக்குள் தற்காலிக வரிவிதிப்பு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்?
 (A) Not later than 30 days
30 நாட்களுக்கு மேற்படாமல்
 (B) Not later than 60 days
60 நாட்களுக்கு மேற்படாமல்
 (C) Not later than 90 days
90 நாட்களுக்கு மேற்படாமல்
 (D) Not later than 120 days
120 நாட்களுக்கு மேற்படாமல்

31. Which section of the TNGST Act 2017 explains the assessment of non-filers of returns?

TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு நமுனா தாக்கல் செய்யாதோர்களின் வரிவிதிப்பு தொடர்பாக விளக்குகிறது?

(A) 60
(C) 62

(B) 61
(D) 63

32. The time limit prescribed to complete the audit under section 65 of the TNGST Act 2017

TNGST சட்டம் 2017ன் படி பிரிவு 65ன் கீழ் தனிக்கை நிறைவு செய்யும் கால அளவு

(A) within 1 month
1 மாதத்திற்குள்
(C) within 3 months
3 மாதங்களுக்குள்

(B) within 2 months
2 மாதங்களுக்குள்
(D) within 4 months
4 மாதங்களுக்குள்

33. Inspection of goods in movement may be carried out under which section of the TNGST Act 2017?

இடப்பெயர்வில் (Movement) இருக்கும் பொருட்களை ஆய்வு செய்ய TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவு வழிவகை செய்கிறது?

(A) 65
(C) 67

(B) 66
(D) 68

34. Under section 73 of the TNGST Act 2017 the time limit to issue the order

TNGST சட்டம் 2017ன் பிரிவு 73ன்கீழ் ஆணை பிறப்பிக்க கால அளவு

(A) Within 1 year
1 ஆண்டுக்குள்
(C) Within 3 years
3 ஆண்டுக்குள்

(B) Within 2 years
2 ஆண்டுக்குள்
(D) Within 5 years
5 ஆண்டுக்குள்

35. Under section 74 of the TNGST Act 2017 the time limit to issue order

TNGST சட்டம் 2017ன் பிரிவு 74ன் கீழ் ஆணை பிறப்பிக்க கால அளவு

(A) Within 1 year
1 ஆண்டுக்குள்
(C) Within 3 years
3 ஆண்டுகளுக்குள்

(B) Within 2 years
2 ஆண்டுகளுக்குள்
(D) Within 5 years
5 ஆண்டுகளுக்குள்

36. Under section 74 of the TNGST Act 2017 the percentage of penalty to be paid before service of notice

TNGST சட்டம் 2017ன் பிரிவு 74ன் படி அறிவிப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் செலுத்த வேண்டிய தண்டத்தொகை சதவீதம்

- (A) Equivalent to 5%
5%க்கு சமமானது
- (C) Equivalent to 15%
15%க்கு சமமானது
- (B) Equivalent to 10%
10%க்கு சமமானது
- (D) Equivalent to 25%
25%க்கு சமமானது

37. Under section 74 of the TNGST Act 2017 the percentage of penalty to be paid after issue of notice

TNGST சட்டம் 2017ன் பிரிவு 74ன் படி அறிவிப்பு வழங்கிய பின்னர் செலுத்த வேண்டிய தண்டத் தொகை சதவீதம்

- (A) Equivalent to 15%
15%க்கு சமமானது
- (C) Equivalent to 25%
25%க்கு சமமானது
- (B) Equivalent to 20%
20%க்கு சமமானது
- (D) Equivalent to 30%
30%க்கு சமமானது

38. Under section 74 of the TNGST Act 2017 the percentage of penalty to be paid after serving of order

TNGST சட்டம் 2017ன் பிரிவு 74ன் படி வரிவிதிப்பாணை வழங்கிய பின்னர் செலுத்த வேண்டிய தண்டத் தொகை சதவீதம்

- (A) Equivalent to 15%
15%க்கு சமமானது
- (C) Equivalent to 50%
50%க்கு சமமானது
- (B) Equivalent to 25%
25%க்கு சமமானது
- (D) Equivalent to 100%
100%க்கு சமமானது

39. Under the TNGST Act 2017 where any order is required to be issued in pursuance of the Direction of the Appellate Authority the time limit to issue order

TNGST சட்டம் 2017ன் படி மேல்முறையீட்டு ஆணையின் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட வேண்டிய ஆணை எவ்வளவு நாட்களுக்குள் பிறப்பிக்கப்பட வேண்டும்?

- (A) Within 1 year
1 ஆண்டுக்குள்
- (C) Within 3 years
3 ஆண்டுகளுக்குள்
- (B) Within 2 years
2 ஆண்டுகளுக்குள்
- (D) Within 4 years
4 ஆண்டுகளுக்குள்

40. Under which section of the TNGST Act 2017 Authority for Advance Ruling is constituted?

TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவின் கீழ் Authority for Advance Ruling அமைக்கப்பட்டுள்ளது?

(A) 93
(C) 95

(B) 94
(D) 96

41. What is the time limit to pronounce the Advance Ruling under TNGST Act 2017?

TNGST சட்டம் 2017ன் படி Advance Ruling ஆணை பிறப்பிக்கப்பட வேண்டிய கால அளவு என்ன?

(A) Within 30 days
30 நாட்களுக்குள்
(C) Within 90 days
90 நாட்களுக்குள்

(B) Within 60 days
60 நாட்களுக்குள்
(D) Within 120 days
120 நாட்களுக்குள்

42. Tamilnadu Appellate Authority for Advance Ruling for GST constituted under Section _____.

Tamilnadu Appellate Authority for Advance Ruling – சரக்கு மற்றும் சேவை வரிக்கானது _____ பிரிவின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

(A) 97
(C) 99

(B) 98
(D) 100

43. What is the time limit to issue orders by the Tamilnadu Appellate Authority for Advance Ruling for GST?

Tamilnadu Appellate Authority for Advance Ruling அமைப்பு தனது ஆணையை பிறப்பிக்க வேண்டிய கால அளவு என்ன?

(A) Within 60 days
60 நாட்களுக்குள்
(C) Within 120 days
120 நாட்களுக்குள்

(B) Within 90 days
90 நாட்களுக்குள்
(D) Within 150 days
150 நாட்களுக்குள்

44. Under which section of the TNGST Act 2017 National Appellate Authority for Advance Ruling declared?
TNGST சட்டம் 2017ன் எந்த பிரிவின்கீழ் National Appellate Authority for Advance Ruling அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது?
- (A) 100 (B) 100(A)
(C) 101 (D) 101(A)
45. What is the time limit to file appeal before the Appellate Authority as per the TNGST Act 2017?
TNGST சட்டம் 2017ன் படி மேல்முறையீடு செய்ய கால அளவு என்ன?
- (A) Within 3 months
3 மாதங்களுக்குள்
(C) Within 9 months
9 மாதங்களுக்குள் (B) Within 6 months
6 மாதங்களுக்குள்
(D) Within 12 months
12 மாதங்களுக்குள்
46. Section 107 of the TNGST Act 2017 explains
TNGST சட்டம் 2017ன் பிரிவு 107 விளக்குவது
- (A) Registration
பதிவு
(C) Appeal
மேல்முறையீடு (B) Audit
தணிக்கை
(D) Recovery
நிலுவை வசூல்
47. Under TNGST Act 2017 Disputed Tax to be paid to file appeal
TNGST சட்டம் 2017ன் படி மேல்முறையீடு செய்ய செலுத்த வேண்டிய சர்ச்சைக்குரிய வரி
- (A) 5% (B) 10%
(C) 15% (D) 20%
48. Appellate Tribunal may be constituted under which section of the TNGST Act 2017?
TNGST சட்டம் 2017ன் எப்பிரிவின் கீழ் மேல்முறையீட்டு தீர்ப்பாய்ம் அமைக்கப்படலாம்?
- (A) 106 (B) 107
(C) 108 (D) 109

49. Under which section of the TNGST Act 2017 appeal may be filed to the Honourable High Court?
TNGST சட்டம் 2017ன் எப்பிரிவின் கீழ் மாண்பமை உயர் நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்?
- (A) 117 (B) 118
(C) 119 (D) 120
50. Under which section of the TNGST Act 2017 appeal may be filed to the Honourable Supreme Court?
TNGST சட்டம் 2017ன் எப்பிரிவின் கீழ் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்?
- (A) 115 (B) 116
(C) 117 (D) 118
51. Penalty for failure to furnish information return is revied under _____ section of the TNGST Act 2017.
TNGST சட்டம் 2017ன் _____ பிரிவின்கீழ் தகவல் அளிக்காத நிலைக்கு தூண்டத்தொகை விதிக்கப்படுகிறது.
- (A) 120 (B) 121
(C) 122 (D) 123
52. Under which section of the TNGST Act 2017 compounding of offences explained?
TNGST சட்டம் 2017ன் எப்பிரிவு (compounding of offences) இனக்கம் குறித்து விளக்குகிறது?
- (A) 128 (B) 138
(C) 148 (D) 158
53. Migration of existing taxpayers to TNGST Act 2017 is explained in section
பதிவுபெற்ற வரி செலுத்துவோர் TNGST சட்டம் 2017க்கு இடம்பெயர்வு குறித்து விளக்கும் பிரிவு
- (A) 109 (B) 119
(C) 129 (D) 139

54. Transitional arrangements for input tax credit explained in _____ section of the TNGST Act 2017.
உள்ளீட்டு வரி வரவு இடைநிலை மாற்றம் குறித்து TNGST சட்டம் 2017ன் பிரிவு _____.
(A) 120 (B) 130
(C) 140 (D) 150
55. Rectification of errors apparent on the face of record is explained in _____ section of the TNGST Act 2017.
வெளிப்படையாக இருக்கும் தவறுகளை சரிசெய்வது குறித்து TNGST சட்டம் 2017ன் விளக்கும் பிரிவு _____.
(A) 131 (B) 141
(C) 151 (D) 161
56. Activities (or Transactions) to be treated as supply of Goods or supply of services under TNGST Act 2017 is listed in
TNGST சட்டம் 2017ன் படி சரக்கு அல்லது சேவை விநியோகமாக கருதப்படும் நடவடிக்கைகள்/பரிவர்த்தனைகள் பட்டியலிடப்பட்ட பட்டியல்
(A) Schedule - I (B) Schedule - II
பட்டியல் - I பட்டியல் - II
(C) Schedule - III (D) Schedule - IV
பட்டியல் - III பட்டியல் - IV
57. Activities to be treated as supply even if made without consideration under TNGST Act 2017 is listed in
TNGST சட்டம் 2017ன் படி கைமாறும் மதிப்பு (consideration) இல்லாமல் மேற்கொள்ளப்பட்டாலும் விநியோகமாக கருதப்படும் நடவடிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ள பட்டியல்
(A) Schedule - I (B) Schedule - II
பட்டியல் - I பட்டியல் - II
(C) Schedule - III (D) Schedule - IV
பட்டியல் - III பட்டியல் - IV

58. Inter-State supply is defined as per IGST Act 2017 of section
IGST சட்டம் 2017ன் படி வெளிமாநில விநியோகம் வரையறுக்கப்படும் பிரிவு _____.
(A) 5 (B) 6
 (C) 7 (D) 8
59. Zero rated supply under IGST Act 2017 is explained in section
பூஜ்ய வரிவிகித விநியோகம் (Zero rated supply) பற்றி IGST சட்டம் 2017 ன் விளக்கும் பிரிவு
(A) 13 (B) 14
 (C) 15 (D) 16
60. Under IGST Act 2017, the place of supply of goods imported into India shall be the
location of the
IGST சட்டம் 2017ன் படி இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படும் நேர்வில் விநியோக இடம்
(place of supply) _____ ன் இடமாக கருதப்படுகிறது.
(A) exporter ஏற்றுமதியாளர்
(C) exporter's port ஏற்றுமதியாளர் துறைமுகம்
(B) importer இறக்குமதியாளர்
(D) importer's port இறக்குமதியாளர் துறைமுகம்
61. Under the CGST (compensation to states) Act 2017 the base year, the financial year
ending 31st March
The CGST (compensation to states) சட்டம் 2017ன் படி அடிப்படை ஆண்டு-31 மார்ச்டன்
நிறைவடையும் நிதி ஆண்டு
(A) 2014 (B) 2015
 (C) 2016 (D) 2017
62. Which section of the GST (compensation to states) act 2017 explains the levy and
collection of cess?
GST (compensation to states) சட்டம் 2017ன் எந்த பிரிவு cess விதித்தல் மற்றும் வகுவித்தல்
தொடர்பாக விளக்குகிறது?
(A) 6 (B) 7
 (C) 8 (D) 9

63. Cess is levied to the following commodity

Cess வரி கீழ்காணும் பொருளுக்கு விதிக்கப்படுகிறது

- (A) Rice
அரிசி
(C) Onion
வெங்காயம்

- (B) Wheat
கோதுமை
(D) Coal
நிலக்கரி

64. Payment of tax at compounded rate by works contractor is explained in _____ section of the TNVAT Act 2006.

TNVAT சட்டம் 2006ன்படி கூட்டு விகித முறையில் வேலை ஒப்பந்ததாரர் வரி செலுத்துவது பற்றி விளக்கும் பிரிவு _____.

- (A) 3
(C) 5
(B) 4
(D) 6

65. Payment of tax at compounded rate by brick manufacturers is explained in _____ section of the TNVAT Act 2006

TNVAT சட்டம் 2006ன் படி கூட்டு விகித முறையில் செங்கல் உற்பத்தியாளர்கள் வரி செலுத்துவது பற்றி விளக்கும் பிரிவு

- (A) 5
(C) 6
(B) 5A
(D) 6A

66. Section 7 of TNVAT Act 2006 explains the levy of

TNVAT சட்டம் 2006ன் பிரிவு 7 வரிவிதிப்பு தொடர்பாக விளக்கும் பொருள்

- (A) Gold
தங்கம்
(C) Food and Drinks
உணவு மற்றும் பானங்கள்
(B) Bricks
செங்கல்
(D) Purchase Tax
கொள்முதல் வரி

67. Under which section of the TNVAT Act 2006 purchase tax is levied?

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் எந்த பிரிவின் கீழ் கொள்முதல் வரி விதிக்கப்படுகிறது?

- (A) 9
(C) 11
(B) 10
(D) 12

68. TNVAT Act 2006 Section 13 explains
 தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் பிரிவு 13 விளக்குவது
- | | |
|--|--------------------------------------|
| (A) <input checked="" type="checkbox"/> TDS | (B) <input type="checkbox"/> TCS |
| <input type="checkbox"/> TDS | <input type="checkbox"/> TCS |
| (C) <input type="checkbox"/> ITC | (D) <input type="checkbox"/> Penalty |
| (D) <input type="checkbox"/> ITC (உள்ளீட்டு வரவு தொகை) | |
| தண்டத்தொகை | |
69. Which section of the TNVAT Act 2006, defines the zero rated sales?
 தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் எந்த பிரிவு பூஜ்ய விகித (zero rated) விற்பனையை வரையறுக்கிறது?
- | | |
|---------------------------------|--|
| (A) <input type="checkbox"/> 15 | (B) <input checked="" type="checkbox"/> 18 |
| (C) <input type="checkbox"/> 21 | (D) <input type="checkbox"/> 24 |
70. TNVAT Act 2006 Section 22 explains
 தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் பிரிவு 22 விளக்குவது
- | | |
|---|---|
| (A) <input type="checkbox"/> Registration
பதிவு | (B) <input type="checkbox"/> Return filing
நமுனா தாக்கல் |
| (C) <input checked="" type="checkbox"/> Deemed Assessment
வரிவிதிப்பு கருதப்பட்டது | (D) <input type="checkbox"/> Appeal
மேல்முறையீடு |
71. Which section of the TNVAT Act 2006 explains the assessment of escaped turnover and wrong availment of ITC?
 தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் எந்த பிரிவு விடுபட்ட விற்றுமுதல் மற்றும் தவறாக உள்ளீட்டு வரி கோரியது குறித்து வரிவிதிப்பு தொடர்பாக விளக்குகிறது?
- | | |
|---------------------------------|--|
| (A) <input type="checkbox"/> 19 | (B) <input type="checkbox"/> 21 |
| (C) <input type="checkbox"/> 22 | (D) <input checked="" type="checkbox"/> 27 |
72. The rate of interest per month for default payment under TNVAT Act 2006
 தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன்படி முறையாக செலுத்தாத வரித்தொகைக்கு விதிக்கப்படும் மாதாந்திர வட்டி விகிதம்
- | | |
|--|-----------------------------------|
| (A) <input type="checkbox"/> 1% | (B) <input type="checkbox"/> 1.5% |
| (C) <input checked="" type="checkbox"/> 2% | (D) <input type="checkbox"/> 2.5% |

73. ITC explained in TNVAT Act 2006 section
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் படி உள்ளீட்டு வரி வரவை விளக்கும் பிரிவு
- (A) 18 (B) 19
(C) 20 (D) 21
74. Procedure for registration under TNVAT Act 2006 is explained in section
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் படி பதிவு செய்யும் முறையை விளக்கும் பிரிவு
- (A) 22 (B) 27
(C) 32 (D) 39
75. Section 48(4) of the TNVAT Act 2006 explains
தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் பிரிவு 48(A) விளக்குவது
- (A) Assessment (B) Clarification and advance ruling
வரிவிதிப்பு விதிமுறைகள் விளக்கம் (advance ruling)
- (C) Recovery (D) Refund
வரிவகுவித்தல் (Recovery) திருப்பு தொகை (Refund)
76. Which section of the CST Act 1956 explains registration of dealers?
மத்திய விற்பனைச் சட்டம் 1956ன் எந்த பிரிவு வணிகர் பதிவு செய்வதை விளக்குகிறது?
- (A) 2 (B) 3
(C) 6 (D) 7
77. Rate of tax on sales in the course of inter-state trade under CST Act 1956
மத்திய விற்பனைச் சட்டம் 1956ன்படி வெளிமாநில விற்பனைக்கு விதிக்கப்படும் வரி விகிதம்
- (A) 5% (B) 4%
(C) 2% (D) 1%
78. Inter-State sales explained under CST Act 1956 in section
மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956ல் வெளிமாநில விற்பனையை விளக்கும் பிரிவு
- (A) 5 (B) 6
(C) 7 (D) 8

79. Penalties are levied under CST Act 1956 section
மத்திய விற்பனை வரிச்சட்டம் 1956ன் படி தண்டத்தொகை விதிக்கப்படும் பிரிவு
- (A) 10 (B) 11
(C) 12 (D) 13
80. Who is appointed as the Chairman of the Central Sales Tax Appellate Authority?
Central Sales Tax Appellate Authorityன் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?
- (A) Retired District Judge
ஓய்வுபெற்ற மாவட்ட நீதியரசர்
(B) Retired High Court Judge
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்
(C) Retired Supreme Court Judge
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர்
(D) Retired Chief Justice of the Supreme Court
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர்

099/DM/22

Register Number									
--------------------	--	--	--	--	--	--	--	--	--

DEPARTMENTAL EXAMINATIONS

DEPARTMENTAL TEST IN COMMERCIAL TAXES ACTS — PART - II

(With Books)

Maximum Time : 30 minutes

Maximum Marks : 20

IMPORTANT INSTRUCTIONS

DESCRIPTIVE TYPE

விரிவான விடையளிக்கும் வகை வினாத்தாள்

Read the following instructions carefully before beginning to answer the questions.

வினாக்களுக்கு விடையளிக்க தொடங்கும் முன்பு கீழ்க்கண்ட அறிவுரைகளை கவனமாக படிக்கவும்.

1. Answers in excess of the prescribed number of questions appearing at the end of the answer book will not be valued.

விடைகளை குறிப்பிட்டுள்ள எண்ணிக்கைக்கு அதிகமாக எழுதியிருப்பின், விடைத்தாளின் இறுதியில் உள்ள அதிக எண்ணிக்கையிலான விடைகள் மதிப்பீடு செய்யப்படாது.

2. Answer should be in brief and to the point and need not be a verbatim reproduction of printed pages. (Applicable for tests to be answered "with books" only).

விடைகள் சுருக்கமாகவும், வினாவிற்கு உரிய அளவிலும் இருக்க வேண்டும். புத்தகத்தில் உள்ளவற்றை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை திரும்ப எழுதக் கூடாது. (இக்குறிப்பு புத்தகங்களுடன் எழுதும் தேர்விற்கு மட்டும் பொருந்தும்)

3. In case of doubt, English version is the final.

வினாக்களில் சந்தேகமிருப்பின் ஆங்கில வடிவில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களே இறுதியானது.

[Turn over

Answer any FOUR questions.

எவையேனும் நான்கு கேள்விகளுக்கு விடையளிக்கவும்.

(4 × 5 = 20)

1. Under TNGST Act 2017, what is Audit?

தமிழ்நாடு சர்க்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017ன் படி தணிக்கை என்றால் என்ன?

2. How the tax liability on a composite and a mixed supply shall be determined under TNGST Act 2017?

தமிழ்நாடு சர்க்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017ன் படி கூட்டு வழங்கல் (Composite Supply) மற்றும் கலவை விநியோகம் (Mixed Supply) ஆகியவற்றிற்கு வரி கண்டறியப்படுவது எவ்வாறு?

3. What are the payment modes under TNGST Act 2017?

தமிழ்நாடு சர்க்கு மற்றும் சேவை வரிச்சட்டம் 2017ன் படி வரி செலுத்தும் வழிமுறைகள் என்ன?

4. Define “Export of services” under the IGST Act 2017.

IGST Act 2017 ன் படி “ஏற்றுமதி சேவைகள்” குறித்து வரையறு.

5. Explain Tax deduction at source in works contract under TNVAT Act 2006.

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச்சட்டம் 2006ன் கீழ் மூலத்தில் வரி பிடித்தும் [TDS] என்பதை விளக்குக.

6. Write a short notes on Central Sales Tax Appellate Authority.

Central Sales Tax Appellate Authority பற்றி சிறு குறிப்பு வரைக.

—